

உடனடி வெளியீட்டுக்காக

கனடா நாட்டின் மிக உயரிய இசை விழாக்களுள் ஒன்றில் பங்கேற்க புதிதாக வளரும் திறமை கொண்ட இளையவர்களை இம்மாநகரம் நாடுகிறது

இந்த Brampton @ NXNE யில் பங்கேறிடுங்கள்!

ப்ராம்பட்டன், ON (மார்ச் 6, 2020) – ப்ராம்பட்டன் நகரில் இருக்கின்ற புதிதாக வளரும் இளம் இசைக்கலைஞர்களை அழைக்கிறோம்!

2020 ஆம் ஆண்டின் நார்த்-பை-நார்த் ஈஸ்ட் North by Northeast (NXNE) எனும் விழாவில் நிகழ்த்தப்படவிருக்கின்ற "இதுதான் ப்ராம்பட்டன் (*This is Brampton*)" எனும் நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்து, அதன் மூலம் தங்கள் திறனை வெளிக்காட்ட ப்ராம்பட்டன் நகர நிர்வாகம் உள்ளூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. என் எக்ஸ் என் இ க்ளப் லாண்ட் சீரீஸ் (NXNE Club Land Series) இன் அங்கமாக இருக்கின்ற, "இதுதான் ப்ராம்பட்டன் (*This is Brampton @ NXNE*)" என்னும் நிகழ்ச்சியானது ப்ராம்பட்டன் நகரில் காணப்பெறுகின்ற புதிதாக வளரும் இசைத்தளிகளை போற்றி வளர்த்து வெளி உலகிற்கு காட்டுகின்ற நிகழ்ச்சியாகும்; இது 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று 'தி ட்ரேக் ஹோட்டல்' (Drake Hotel) (1150, க்வீன் ஸ்ட்ரீட் வெஸ்ட், டோரோன்ட்டோ) வில் நடைபெறும்.

வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு, தாங்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சிக்கு சன்மானமும் வழங்கப்படும், பிரபலமான ட்ரேக் ஹோட்டலில் (Drake Hotel) நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் கிடைக்கும்; அதுவல்லாமல் NXNE யின் சந்தைப்படுத்தும் விளம்பர விஷயங்களிலும் காட்சிப்படுத்தப்படுவதுடன், என் எக்ஸ் என் இ கியூரேட்டர் சீரீஸ் (NXNE Curator Series) அனைத்திலும் மற்றும் பரஸ்பர அமர்வுகளிலும் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த மகத்தான வாய்ப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு உள்ளூர் இசைக்கலைஞர்கள் மற்றும் அனைத்து வகையான இசைக்குழுக்களும் www.brampton.ca/NXNE என்னும் வலைத்தளத்திற்கு வருகை புரியவும். இசைக்கலைஞர்கள் தங்களின் இசைப் பதிவுகள் மற்றும் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் பற்றிய லின்க்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ப்ராம்பட்டன் நகர இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் கொண்ட தேர்வுக்குழுவினர் இந்த விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புக்களை பரிசீலனை செய்து அவற்றிலிருந்து ஐந்து வரையிலான வெற்றிகரமான விண்ணப்பதாரர்களை

தேர்ந்தெடுப்பார்கள். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதியானது மார்ச் 31 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் பெயர்களைக் கொண்ட பட்டியல், ஏப்ரல் 20 அன்று வெளியிடப்படும்.

இதுவே இந்த நகரம் என் எக்ஸ் என் இ க்ளப் லாண்ட் சீரீஸ்(NXNE Club Land Series) நிகழ்ச்சியில் பங்குபெறும் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியாகும்; இந்த நிகழ்ச்சியானது, கனடா நாட்டின் இசைக்கலைஞர்கள், தொழில்சார் முன்னணியாளர்கள் மற்றும் சங்கங்களினால் தேர்ந்தெடுத்து போற்றி வளர்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் இந்த “இதுதான் ப்ராம்ப்ட்டன் (*This is Brampton*) @ NXNE நிகழ்ச்சியானது, ப்ராம்ப்ட்டன் நகர இசைக்கலைஞர்களாகிய ஸெனெசோல் (Zenesoul), கே மியூஸிக் (Kae Music), ரீக்கோ ரீஃப் (Reeko Rieffe), நொய்ஸ் ஃபீச்சரிங் ட்ரெமேயன் (Noyz Ft. Tremayne) மற்றும் ஸ்காட்டி ஃபோர் (Scotty IV) ஆகியோரை வெளிக்காட்டியது. 2020 ஆம் ஆண்டில் இந்த இசை விழாவானது டோரோன்ட்டோ வின் மிக முக்கியமான சில அரங்கங்களில், 40 க்கும் மேற்பட்ட காட்சிகளை அரங்கேற்றம் செய்யவிருக்கிறது.

“இதுதான் ப்ராம்ப்ட்டன்” (*This is Brampton*) @ NXNE நிகழ்ச்சி பற்றிய மேலும் விபரங்களுக்கு வருகை புரியவும்: visit www.brampton.ca/NXNE.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது பெருவளர்ச்சியடையும் கலை மற்றும் கலாச்சார பெருமை கொண்ட ஒரு நகரமாகும்; இதனால் பல தரப்பு திறமைகளுக்கு ஆதரவளிப்பதில் இந்த நகரம் பெருமை கொள்கிறது. எமது நகரம் வாய்ப்புகள் நிறைந்த நகரம், மற்றும் “இதுதான் ப்ராம்ப்ட்டன்” (*This is Brampton*) @ NXNE நிகழ்ச்சி என்பது, கனடா நாட்டின் மிக முன்னணி வாய்ந்த இசை விழாக்கள் ஒன்றில், உள்ளூர் இசைக்கலைஞர்கள் பங்கேற்பதற்கான உண்மையிலேயே ஒரு மிக அற்புதமாக வாய்ப்பாகும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம் தன்னகத்தே மிக செழிப்பான கலாச்சார எழில் கொண்ட நகரமாகும்; வளர்ந்து வரும் உள்ளூர் படைப்பாளிகள் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டில் NXNE யில் தங்கள் திறமையை வெளிக்காட்டுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் அல்லவா? ”இதுதான் ப்ராம்ப்ட்டன்” (*This is Brampton*) நிகழ்ச்சியானது, நமது வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களின் சுய விபரம் வெளிக்காட்டப்பட உதவி புரிவதால், இசைக்கலைஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து அவர்களின் திறன்களை வெளியுலகினருக்கு எடுத்துக்காட்ட, ப்ராம்ப்ட்டன் நகரம் உதவிகரமாக இருக்கிறது.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5 மற்றும் , பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை உப தலைவர்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca